




காமராஜர்



முன்னுரை :-

மக்களின் இதயத்தில் என்றும் நிலைத்திருப்பவர் கர்மவீரர் காமராஜர். காமராஜர் பொதுப்பணி செய்வதற்காகவே தன் வாழ்வினை அர்பணித்தார். காமராஜரின் எளிமையான வாழ்க்கை முறையினையும் அவர் செய்த தொண்டினையும் சற்று விரிவாக இக்கட்டுரையில் காண்போம்.

காமராஜரின் பிறப்பு :-

காமராஜர் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 - ஆம் நாள் விருதுப்பட்டியில்(விருதுநகர்) பிறந்தார். காமராஜரின் பெற்றோர் குமாரசாமி, சிவகாமி அம்மாள் ஆவர். காமராஜரின் இயற்பெயர் காமாட்சி. காமராஜரின் தாய் அவரை செல்லமாக “ராஜா” என்று அழைப்பார். நாளடைவில் காமாட்சிராஜா என்ற பெயர் காமராஜர் என மாறியது.

காமராஜரின் பள்ளிக்கல்வி :-

காமராஜர் தனது 5 வயதில் திண்ணைப் பள்ளியில் படித்தார். காமராஜர் ஏனாதி நாயனார் வித்யாலாயா ஆரம்பப் பள்ளியில் தொடக்கக் கல்வியும், சத்திரிய வித்யாலாயா நடுநிலைப் பள்ளியில் நடுநிலைக் கல்வியும் கற்றார். காமராஜருக்கு 6 வயது இருக்கும் போதே அவரின் தந்தை குமாரசாமி காலமானார். தந்தையை இழந்த காமராஜர் தனது 12 - வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இக்கட்டாயச் சூழலில் காமராஜர் வேலைக்குச் சென்றார்.

காமராஜரின் தேசப்பற்று :-

காமராஜர் தனது இளமைப் பருவத்திலேயே அரசியல் பிரச்சாரங்களில் கலந்து கொண்டார். தேசப்பற்றுமிக்க காமராஜர் செய்தித்தாள்களைத் தினமும் படிப்பார். மகாத்மாகாந்தி போன்ற பல தேசத் தலைவர்கள் நாட்டு விடுதலைக்காக போராடி கொண்டிருந்தனர். அச்சூழலில் காமராஜர் 1920 - ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகச் சேர்ந்தார். அக்கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கத்தில் முழுவிச்சுடன் பங்கேற்றார்.

எளிமையான வாழ்க்கை :-

காமராஜர் பதவி கர்வமின்றி எளிய வாழ்க்கை வாழ்ந்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்த போதும், தனது வீட்டில் மின்விளக்குகள் இருந்தும், வேப்பமரத்தடியில் படுக்க விரும்பினார். ஏழை மக்களிடம் நெருங்கி பழகுவதை விரும்பினார். இன்றும் கர்மவீரர் காமராஜரின் சொத்தாகக் கருதப்படுவது வங்கிக்கணக்கில் 125 ரூபாய், 4 வேட்டி, 4 கதர் சட்டை, 4 துண்டு, 1 பேனா, 1 கண்ணாடி, செருப்பு 1 ஜோடி. இவ்வாறு காமராஜர் எளிய வாழ்க்கை வாழ்ந்துள்ளதை அறியலாம்.

தூய்மையான அரசியல் :-

காமராஜர் தனது அரசியல் வாழ்வில் புதுமை படைத்தார். காமராஜர் 1954 ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சர் பதவி ஏற்றார். காமராஜர் வீண்விளம்பரங்களை வெறுத்தார். கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். கிராம மக்கள் கல்வி பெறுவதற்காக கல்விக்கூடங்கள் அமைத்து தந்தார். அத்துடன் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தார். காமராஜர் ஏழை பணக்காரர் என்ற வேற்றுமை ஒழியப் பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கினார். பதவி ஆசை அற்றவர்களே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக “பதவி விலகும் திட்டம்” கொண்டு வந்தார். சாதாரமான மனிதனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என நிரூபித்து காட்டிய முதல் மனிதர் காமராஜர் ஆவார்.

காமராஜரின் வாழ்க்கை நிகழ்வுகள் :-

- 1903 - பிறந்த நாள்.
- 1919 - காங்கிரசின் முழுநேர ஊழியர் ஆனார்.
- 1920 - காங்கிரசின் உறுப்பினர் ஆனார்.
- 1925 - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார்.
- 1940 - தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார்.
- 1941 - விருதுநகர் நகராட்சி தலைவர் ஆனார்.
- 1952 - நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
- 1954 - சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.
- 1956 - மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
- 1957 - இரண்டாவது முறை முதலமைச்சர் ஆனார்.
- 1962 - மூன்றாவது முறை முதலமைச்சர் ஆனார்.
- 1963 - இலவசக் கல்வித் திட்டம் கொண்டு வந்தார்.
- 1964 - அனைத்திந்திய காங்கிரஸ் தலைவரானார்.
- 1971 - நாகர் கோவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.
- 1972 - தாமிரபத்திர விருது பெற்றார்.
- 1975 - அக்டோபர் 2 - ல் இயற்கை எய்தினார்.

காமராஜரின் புனைப்பெயர்கள் :-

கர்மவீரர், கருப்புக்காந்தி, ராஜதந்திரி, படிக்காத மேதை, பாரத ரத்னா, கிங் மேக்கர், ஏழை பங்காளன் என்று மக்களால் பெருமிதத்துடன் போற்றப்படுபவர் காமராஜர்.

காமராஜரின் அறிவுரைகள் :-

பொறுமையை பின்பற்ற வேண்டும், உழைத்து வாழ வேண்டும், எளிமையோடு இருக்க வேண்டும், கோபத்தை விட்டு விட வேண்டும், நேர்வழியில் போராட வேண்டும், சட்டத்தை மதிக்க வேண்டும், நாட்டுப்பற்றுடன் திகழ வேண்டும், ஒற்றுமையுடன் வாழ வேண்டும், தீயசொற்களை பேசக் கூடாது. காலம் தவறாமல் கடமையை செய்ய வேண்டும் போன்ற பல நற்கருத்துக்களை காமராஜர் மொழிந்துள்ளார்.

முடிவுரை :-

இவ்வாறு கர்மவீரர் காமராஜரின் பிறப்பினையும், அவரின் வாழ்க்கை முறையினையும், நாட்டுப்பற்றினையும், தூய்மையான அரசியல் வாழ்க்கையைப் பற்றியும், அன்னாரின் புனைப்பெயரினையும், அறிவுரையினையும், இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது.

**“இந்தியாவைக் காப்போம்
ஜனநாயகத்தைக் காப்போம்.”**

இதுவே காமராஜரின் வேத வாக்கு ஆகும்.